



தீபம் அறக்கட்டளை

(அரசு பதிவு எண் -2035/07)

எண்.30, திரௌபதி அம்மன் கோவில் தெரு,

வேளச்சேரி, சென்னை - 600 042

Phone: 044-2244 2515 | www.deepamtrust.org



கல்வி உதவித்தொகை 2019 - 2020

விண்ணப்பதாரர்களின் கவனத்திற்கு

- 1) தீபம் அறக்கட்டளை ஓர் அரசு பதிவு பெற்ற சமுதாய தொண்டு நிறுவனம்.
- 2) நல்ல மதிப்பெண்கள் பெற்றும் வறுமையினால் தனது உயர்கல்வியை தொடரமுடியாதவர்கள், தாய் அல்லது தந்தையை இழந்தவர்கள், கிராமப்புற மாணவ-மாணவியர்கள் மற்றும் அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- 3) கல்லூரிகளில் சேரும்/பயிலும் மாணவ மாணவியர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுகிறோம். பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
- 4) விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
 - பள்ளி, கல்லூரி மதிப்பெண் சான்று நகல் (10th, +2, Degree)
 - புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்று நகல்
 - கல்லூரிகளில் இதுவரை பணம் செலுத்திய ரசீது நகல்
 - 1 பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
 - கல்வி உதவித்தொகை வேண்டி இரண்டு பக்க கோரிக்கை கடிதம் (விவரமாக...)
 - கல்லூரியில் சேரும் முதல் வருட மாணவ மாணவியர்கள் ஒதுக்கீட்டு உத்தரவு (Admission Letter) இணைக்க வேண்டும்.

சந்தேகங்களுக்கு
044 22442515
என்ற எண்ணை
தொடர்புகொள்ளவும்...
5pm to 8pm
(Mon – Sat)

- 5) விண்ணப்பங்களை தீபம் அறக்கட்டளையின் அலுவலகத்தில் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம். சென்னையை தவிர்த்து பிற மாவட்ட மாணவ மாணவியர்கள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தின் நகலை பயன்படுத்தக்கூடாது.

விண்ணப்பப் படிவம் பெற கடைசி நாள் : **25.05.2019**

- 6) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தீபம் அறக்கட்டளையின் மேற்கண்ட முகவரிக்கு கடிதம் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பெற்றுக்கொண்ட தகவல் ஒரு வாரத்திற்குள் குறுந்தகவல் (SMS) மூலம் தெரிவிக்கப்படும்.
- 7) முழுமையாக நிரப்பப்படாத மற்றும் தேவையான ஆவணங்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- 8) கல்வி உதவிக்குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியர்கள் மட்டும் நேர்முகத்தேர்வுக்கு கடிதம்/குறுந்தகவல் (SMS), தொலைபேசி மூலம் அழைக்கப்படுவார்கள்.
- 9) தேர்ந்தெடுக்கப்படும் மாணவ மாணவியர்களுக்கு அவர்கள் பயிலும் கல்லூரி பெயர்களில் மட்டுமே கல்விக்கட்டணம் காசோலையாக வழங்கப்படும்.
- 10) முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தீபம் அறக்கட்டளை அலுவலகத்தில் **01.06.2019** க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முக தேர்வு நடைபெறும் இடம்

நித்ய தீப தருமச்சாலை

எண்.7/8 புத்தேரிக்கரை தெரு, தண்டஸ்வரம் கோயில் அருகில், வேளச்சேரி, சென்னை 600042

www.deepamtrust.org | www.facebook.com/deepamtrustngo

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது அரசு பதிவு பெற்ற, 80G வரி விலக்களிக்கப்பட்ட சமுதாய தொண்டு நிறுவனம். தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை மாநகர் வேளச்சேரியில் 1997-ம் ஆண்டு முதல் பசியால் வாடும் துயர் அறிந்து சிறுசேவையாக தொடங்கி, 2007- ம் ஆண்டு ஓர் அரசு பதிவு பெற்ற ஆன்மநேய அறத்தொண்டு நிறுவனமாக தீபம் அறக்கட்டளை கடந்த 12 ஆண்டுகாலமாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் தினசரி நித்ய தீப தருமச்சாலை வாயிலாகவும், நடமாடும் தருமச்சாலை வாயிலாகவும், தமிழகம் முழுவதும் 20 தருமச்சாலைகளின் மூலமாக தினசரி காலை பல்லாயிரக்கணக்கானோருக்கு மூலிகை அருட்கஞ்சி வார்த்தல் சேவையும், தினசரி பல நூற்றுக்கணக்கான வறியவர்களுக்கு பசியாற்றுவித்தல் சேவையும், கல்வி உதவி, மருத்துவ உதவி மற்றும் பல்வேறு சமூக நல பணிகளை செய்து வருகிறது.

தொலைநோக்கு பார்வை:

பட்டினியில்லா... நோயில்லா... குற்றமில்லா... வளமான வையகத்தை வார்த்தெடுப்போம்!

பணி:

- ✓ ஏழைகளுக்கு நித்ய அன்னதர்மம் செய்தல்.
- ✓ ஏழை மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச கல்வி உதவி வழங்குதல்.
- ✓ இலவச மருத்துவ உதவிகள் செய்தல்.
- ✓ இளைஞர்களிடையே தேசிய உணர்வை வளர்த்தல்.
- ✓ இளைஞர்களிடையே ஆன்ம நேயத்தை உணரச்செய்தல்.
- ✓ ஆதரவற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி செய்தல்.

நோக்கம்:

- ✓ தினமும் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு பசியாற்ற வேண்டும்.
- ✓ வருடம்தோறும் குறைந்தது 100 மாணக்கர்களுக்காவது கல்வி உதவி செய்யவேண்டும்.
- ✓ மாதந்தோறும் இரண்டு நபர்களுக்காவது மருத்துவ உதவி செய்யவேண்டும்.
- ✓ மாதந்தோறும் ஏழ்மைநிலையில் உள்ள 5 குடும்பங்களுக்காவது வாழ்வாதார உதவிகள் (அரிசி மற்றும் மளிகை பொருட்கள்) செய்யவேண்டும்.
- ✓ மாதந்தோறும் 100 நபர்களுக்கு ஆடைகள் வழங்கவேண்டும்.

Read more about our activities please visit www.deepamtrust.org

DEEPAM's Educational Aid for the past few years:

Year	No of Students	Amounts
2010-11	80	375000
2011-12	97	567365
2012-13	115	618000
2013-14	85	511680
2014-15	73	450000
2015-16	87	354920
2016-17	127	625811
2017-18	112	644172
2018-19	104	667470

Total Students Benefited: 880 | Total Amount paid: Rs.48, 14,418/-